


சத்தமான உணவு, கொத்தந்தாறிய நீரினைப் பயன்படுத்த தொற்று நோய்களில் இருந்து காக்கும்.



அனுசரணை:- நியு காஞ்சனா ஜிவல்லறி,
வவுனியா.

வெளியீடு:- சுகாதார கல்விசார் தயாரிப்பை
சமுதாய மருத்துவத்துறை
மருத்துவமையிடம்
யாழ் பல்கலைக்கழகம்.